

உடனடி வெளியீட்டுக்காக

யுனைடெட் வே (United Way) க்காக நிதி திரட்டுவதற்கான நீண்ட இரவு (Longest Night) நிகழ்ச்சியில் ப்ராம்பட்டன் நகரம் பங்கேற்கிறது



நீண்ட இரவு (Longest Night) நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்பாகவே ப்ராம்பட்டன் நகரத்தின் நல்வாழ்வுக்கு வாழ்த்து கூறிய மேயர் ப்ரவுன், கவுன்சிலர் ஃபோர்ட்டினி மற்றும் கவுன்சிலர் சிங் ஆகியோர்.

ப்ராம்பட்டன், ON (பிப்ரவரி 26, 2022) – கடந்த இரவில் ப்ராம்பட்டன் நகரம் நீண்ட இரவு (Longest Night) என்னும் வருடாந்திர நிகழ்வில் பங்கு பெற்றது; இந்த வருடாந்திர நிகழ்வானது, வறுமையில் வாடுகின்ற சிறுவர்கள் மற்றும் பெரியவர்களால் எதிர்கொள்ளப்படும் தினசரி சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனி நபர்கள் மற்றும் குடும்பத்தினர் தங்கள் கார்களில் இருந்தபடி ஒரு இரவைக் கழிப்பதற்காக உற்சாகமூட்டுகின்ற ஒரு வருடாந்திர நிகழ்வாகும். இந்தப் பணிவு நிறைந்த அனுபவத்தில், நிறுவன அமைப்பு முழுவதிலும் இருக்கும் குழு உறுப்பினர்களுடன் கூடிய 10 தனி நபர்கள் சவாலைத் துணிச்சலுடன் எதிர்கொண்டனர்.

ப்ராம்பட்டன் ஊழியர்களும் ஆதரவாளர்களும் இந்த முயற்சிக்கு ஆதரவாக \$5,000க்கு மேலான நிதியைத் திரட்டினர்; இது நகரத்தின் வருடாந்திர யுனைடெட் வே (United Way) நிதி திரட்டலுடன் சேர்க்கப்படும். ப்ராம்பட்டன் நகரம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக யுனைடெட் வே (United Way)யின் பெருமைமிக்க ஆதரவாளராக இருந்து வருகிறது; இந்த 40 ஆண்டுகளிலும், சமூகத்தை நேரடியாக ஆதரிக்கும் வகையில் கிட்டத்தட்ட \$2.5 மில்லியன் நிதியை வெற்றிகரமாக திரட்டியுள்ளது.

அறிஞர் கூற்றுக்கள்

“நமது சமூகத்தில் உள்ள பலருக்கும், நிஜமாகவே இருக்கும் இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு, வறுமை மற்றும் வீடற்ற தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, நீண்ட இரவு (Longest Night) நிகழ்ச்சியில் பங்கேற்கும் குழு உறுப்பினர்கள் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு ஆண்டும் யுனைடெட் வே யுடன் கூட்டு சேர்ந்து மதிப்பு வாய்ந்த நிதி திரட்டுவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். ப்ராம்பட்டனுக்கு இவ்வளவு மதிப்புமிக்க ஆதாரமூலமாக இருந்தமைக்காக யுனைடெட் வே (United Way) க்கு நன்றி.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்

“2022 ஆம் ஆண்டிலும் மற்றும் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாகவும் யுனைடெட் வே (United Way) கமிட்டியின் கவுன்சில் ஸ்பான்சராக இருப்பதற்கும், நமது சமூகத்திற்கான நிகழ்வுகளை நடத்துவதற்கும் நிதி திரட்டுவதற்கும் மேலான பணிகளைச் செய்யும் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு கவுரவமாகும். நீண்ட இரவு (Longest Night) நிகழ்ச்சியின் மூலம் நமது நிதி திரட்டும் இலக்கை நாங்கள் தாண்டிவிட்டதைக் கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நமது வருடாந்திர நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்க இது ஒரு சிறந்த வழிதானே!”

- டக் வில்லன்ஸ், யுனைடெட் வே (United Way) கவுன்சில் நிதியாதாரமளிப்பவர், நகர கவுன்சிலர், வார்டுகள் 2 & 6

“நீண்ட இரவு (Longest Night) நிகழ்வில் பங்கேற்பது உண்மையிலேயே ஒரு பணிவு மிக்க அனுபவமாகும்; இது நம் சமூகத்தில் உள்ள பலரும் ஒவ்வொரு இரவையும் எதிர்கொள்ளும் யதார்த்தம் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்கியது. இந்த ஆண்டு ப்ராம்ப்ட்டன் யுனைடெட் வே (United Way) கமிட்டியின் தலைவராக இருப்பதிலும், நமது சமூகத்திற்கு ஆதரவாக அயராது உழைக்கும் தன்னார்வத் தொண்டர்களின் ஆர்வமுள்ள குழுவுடன் இணைந்து பணியாற்றுவதிலும் நான் பெருமைப்படுகிறேன்.”

- ஸ்டீவ் கணேஷ், 2022 யுனைடெட் வே (United Way) குழுத்தலைவர், மேலாளர், வளர்ச்சிக்கான சேவைகள்

“நீண்ட இரவுக்கான தங்களின் சிறந்த மற்றும் தொடர்ந்த ஆதரவின் மூலம் நிதிதிரட்டுதல் மற்றும் வீடற்ற தன்மை பற்றிய விழிப்புணர்வு ஆகிய இரண்டையும் செய்ததற்காக ப்ராம்ப்ட்டன் நகரத்திற்கு நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பீல் பகுதியில், வீடற்றவர்களாக அல்லது வீடற்ற ஆபத்தில் இருக்கின்ற 10,800 நபர்கள் உள்ளனர். சமூகத்தை ஆதரிப்பதற்கும் பீல் பகுதியில் வறுமையை ஒழிப்பதற்கும் ப்ராம்ப்ட்டன் நகரம் போன்ற சமூக அமைப்புகளுடன் தொடர்ந்து கூட்டாளியாக இருக்க யுனைடெட் வே (United Way) உறுதியூண்டுள்ளது.

- டானியெல் ஜனொட்டி, தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, யுனைடெட் வே (United Way) கிரேட்டர் டொரோன்ட்டோ

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பல கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca